



### ப்ராம்ப்ட்டன் நகர பொழுதுபோக்கு மையங்களுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆதாரம் பற்றிய புது தகவல்

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 19, 2021) – நவம்பர் 1 ஆம் தேதிப்படி ப்ராம்ப்ட்டன் நகர பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லவிருக்கின்ற 12 மற்றும் அதற்கும் மேலான வயதுக்குடையவர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்துக்கொண்டமைக்கான சான்று கைவசம் வைத்திருக்க தேவைப்படுவார்கள்; இது பீல் பப்ளிக் அமைப்பின் சுகாதார வழிகாட்டுதலின் பேரிலானது.

இது பொழுதுபோக்கு மையங்களுக்கு வரும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும்; இதில், இளைஞர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அறிவுரை அளிப்பவர்கள், பராமரிப்பு வழங்குபவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விளையாட்டுக்கான அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இந்த புது தகவலானது பிற நகராட்சிகளுடன் ஒத்துப்போகும் வகையில் இருப்பதுடன் பீல் பிராந்தியத்தின் சுருசுறுப்பான இளைஞர்கள் கொண்ட விளையாட்டு சமூகத்தை காக்க உதவுவதற்கான அறிவுறுத்தலாகும்.

### தடுப்பூசி செலுத்திக்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்படும் சான்று

தங்கள் அடையாளத்திற்கான ஒரு ஆவணத்துடன் கூடுதலாக சேர்த்து, பின் வரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றினை ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு மையங்கள் ஏற்றுக்கொள்ளும்:

1. நோய்த்தடுப்பு தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரத்திற்கான ரசீது: இதனை [மாகாண முன்பதிவு முனையத்தில்](#), பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாகாண தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு செய்யும் எண் 1-833-943-3900 ஐ அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.
2. ஒன்ட்டேரியோ தடுப்பூசி பெற்றுக்கொண்ட மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ், இதில் அதிகாரபூர்வ QR குறியீடு இருக்க வேண்டும்: இதனை [மாகாண முன்பதிவு முனையத்தில்](#), பெற்றுக்கொள்ளலாம். மெலும் தகவல்களை [இங்கு காணலாம்](#).

தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அறிவதற்கான செயல்முறை விரைவாக நடப்பதை உறுதி செய்ய, இயக்க செயல்பாடுகளின் தேவைப்பாடுகளை, அலுவலர்கள் தொடர்ச்சியாக மீள்பார்வையிடுவார்கள். அவசியமான சோதனைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்ய, உங்களுக்கான பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்காக நீங்கள் முன்னமே வருவதைத் திட்டமிடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். சோதனையைக் கடந்து செல்லும்போது தங்களின் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்.

**விதிவிலக்குகள்**

மருத்துவ விதிவிலக்குகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத தனி நபர்கள், "கோவிட்-19 தடுப்பூசிக்கான விதிவிலக்கு" என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்ற ஒரு மருத்துவரின் குறிப்பினை வைத்திருப்பதன் பேரில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும்..

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றுக்கு மாற்றாக, கோவிட்-19 தொற்று இல்லை எனக்கூறும் சான்று ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை கவனிக்கவும்.

**தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்**

தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் நமது சமூகத்தினையும் காக்கவும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு செய்தல் உள்பட, அது பற்றிய மேலும் தகவல்களுக்கு, பீல் பிராந்தியத்தின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மைய தளமாகிய [இங்கு](#) வருகை தரவும்

பொதுவான விசாரிப்புக்களுக்கு, [recreation@brampton.ca](mailto:recreation@brampton.ca) க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது ப்ராம்பட்டன் நகரத்தின் உள்ளாக 311 ஐ (அல்லது நகருக்கு வெளியிலாக 905.874.2000) அழைக்கவும்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நகரின் செவிசாய்ப்புக்கள் பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு [இங்கு](#) க்ளிக் செய்யவும்.

-30-

**ஊடக தொடர்பு**

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Prabhjot.Kainth@brampton.ca](mailto:Prabhjot.Kainth@brampton.ca)